

நற்றமிழ்

12

வணிகவியல்

வினா வங்கி

Natramil Publication

36/34, Uthirappan Kadu,

Manianoor Post,

Salem – 10

Cell : 9488270034, 8667445461

Let's Make Education Easy

Prepared by G.Prakash.M.Com.M.Phil.B.Ed.D.Ted.,9488270034

Kindly send me your questions and answerkeys to us : Padasalai.Net@gmail.com

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

நற்றமிழ் மாதிரி வினாத்தாள் - 1

பாடம் - வணிகவியல்
காலம் - 3 மணி நேரம்

வகுப்பு - 12
மதிப்பெண் - 90

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20x1=20
1. வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை -- என்பர்.
அ. ஒழுங்கு ஆ. பயன்பாடு
இ. வேலைப்பகிர்வு ஈ. சமத்துவம்
2. முக்கியமான சிக்கல்களைக் கண்டறிவதன் மூலம் வாப்புகளையும் அச்சுறுத்தல்களையும் மேலாண்மை எச்சரிக்கையாக வைத்திருக்க --- உதவுகிறது.
அ. முதுகலை வணிக நிர்வாகம் ஆ. விதிவிலக்கு மேலாண்மை
இ. முதுகலை வணிக மேலாண்மை ஈ. குறியிலக்கு மேலாண்மை
3. மூலதனச் சந்தை என்பது ----- க்கான ஒரு சந்தை ஆகும்.
அ) குறுகிய கால நிதி ஆ) நடுத்தரகால நிதி
இ) நீண்டகால நிதி ஈ) மேற்கண்ட அனைத்தும்
4. தேசிய பங்குச் சந்தையில் புறத்தோற்ற மற்ற பத்திர வர்த்தகம் தொடங்கிய ஆண்டு ----- ஆகும்.
அ) ஜனவரி 1996 ஆ) ஜூன் 1998
இ) டிசம்பர் 1996 ஈ) டிசம்பர் 1998
5. விளம்பரம் என்பது ஒரு ----- ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) அக வளங்கள் (ஆ) புறவளங்கள்
(இ) முகவர் (ஈ) புறத் திறனீட்டல்
6. தேர்வு பொதுவாக ஒரு ---- செயலாக கருதப்படுகிறது.
அ) நேர்மறை ஆ) எதிர்மறை
இ) இயற்கை ஈ) இவை எதுவும் இல்லை
7. பணிவழி பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது?
(அ) வகுப்பறையில் (ஆ) வேலையில்லா நாட்களில்
(இ) தொழிற்சாலைக்கு வெளியே (ஈ) விளையாட்டு மைதானத்தில்
8. சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை -----
அ) முற்றுரிமை முறை ஆ) பணத்திற்கு மாற்றுதல்
இ) பண்டமாற்று முறை ஈ) தற்சார்பு உற்பத்தி
9. சமூக சந்தைப்படுத்துதல் ----- யுடன் தொடர்புடையது
அ) சமூகம் ஆ) சமூக வகுப்பு
இ) சமூக மாற்றம் ஈ) சமூக தீமை
10. நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார் ?
அ. மகாத்மா காந்தி ஆ. ஜான் எப். கென்னடி
இ. ரால்ப் நேடர் ஈ. ஜவஹர்லால் நேரு

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

11. ஜான் f.கென்னடி கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது.
 அ) பாதுகாப்பு உரிமை ஆ) தேர்ந்தெடுக்கும் உரிமை
 இ) நுகரும் உரிமை ஈ) தெரிவிக்கும் உரிமை
12. VUCA_____
 அ) மதிப்பு நிச்சயமின்மை சிக்கலானது தெளிவில்லாதது
 ஆ) மதிப்பு தவிர்க்க இயலாதது நிறம மற்றும் அதிகாரம்
 இ) மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறமம் ஏலம்
 ஈ) மேற்கூறிய அனைத்தும்
13. ஒப்பந்தத்திற்கு உறுதுணையாக இருக்கும் நிபந்தனை.
 அ. நம்புறுதி ஆ. நிபந்தனைகள்
 இ. உரிமை ஈ. உடன்பாடு
14. மாற்று முறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?
 அ. 1981 ஆ. 1881 இ. 1994 ஈ. 1818
15. கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி ?
 அ. நிலம் ஆ. உழைப்பு
 இ. தொழில்முனை ஈ. மேற்கூறிய அனைத்தும்
16. வணிக தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி.
 அ. விற்பனை ஆ. கழிவு இ. வாங்கல் ஈ. தயாரிப்பு
17. பொருத்தக.
 (i) பணச் சந்தை - a. நீண்ட காலம்
 (ii) கடன் சந்தை - b. குறுகிய காலம்
 (iii) முலதனச் சந்தை - c. கடன் கருவிகள்
 (iv) சந்தைப்படுத்தப்படா சொத்துக்கள் - d. எளிதில் மாற்ற முடியாது
 அ.) (i- c) (ii - a) (iii - b) (iv - d) ஆ) (i - c) (ii - b) (iii - a) (iv - c)
 இ) (i-c) (ii-d) (iii-b) (iv-a) ஈ) (i-c) (ii-a) (iii-b) (iv-d)
18. _____ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 அ) டிஜிட்டல் இந்தியா ஆ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
 இ) ஸ்டாட்டப் இந்தியா ஈ) வடிவமைப்பு இந்தியா
19. இயக்குனர் நிறமத்தின் பணத்திற்கு ----- ஆகிறார்கள்.
 அ) வங்கியாளர் ஆ) பங்குதாரர்கள்
 இ) முகவர் ஈ) பொறுப்பாண்மையாளர்கள்
20. நிறமத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் _____ க்கு பேச உரிமை இல்லை.
 அ) தணிக்கையாளர் ஆ) பங்குநர்
 இ) பகராள் ஈ) இயக்குனர்

பகுதி - ஆ

7x2=14

II. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**வினா எண் 30 கட்டாய வினா**

21. அதிகாரம் என்பதன் பொருள் தருக.
22. முக்கிய முடிவுப் பகுதிகள் (KRA) என்பது என்ன ?
22. துணைத் தரகர் என்றால் என்ன ?
23. பல்வேறு அடையாள ஆதாரங்கள் யாவை ?
24. அக வள ஆட்சேர்ப்பின் ஏதேனும் இரண்டு நன்மைகளை கூறுக.
25. நேர்காணல் என்றால் என்ன ?
26. வைரல் சந்தையிடுதல் பற்றி கூறுக.
27. வணிகத்தின் முதன்மை நோக்கங்கள் யாவை ?
28. நிகழ் சரக்கு என்றால் என்ன?
29. உரிமைப் பங்குகள் என்றால் என்ன ?
30. முகிலன் என்பவரின் ஒரு மாதக் குழந்தைக்கு 0^{-VE} வகை இரத்தம் அறுவை சிகிச்சைக்காக அவசரமாகத் தேவைப்படுகிறது ? எவ்வகையான சந்தையிடுதல் உத்தியை அவர் பயன்படுத்துவார் ஏன் ?

பகுதி - இ

7x3=21

III. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**வினா எண் 40 கட்டாய வினா**

31. மேலாண்மையை நிர்வாகத்திலிருந்து வேறுபடுத்துக.
32. வணிக இரசீதின் வகைகளை விவரி ?
33. காளை மற்றும் கரடி.
34. பணிவழி பயிற்சி பற்றி நீ அறிவது யாது ?
35. சந்தையிடுகையின் நோக்கங்கள் யாவை ?
36. மாநில ஆணையத்தின் உச்சநீதி அதிகார வரம்பு என்ன ?
37. உலக மயமாக்கலின் ஏதேனும் மூன்று தாக்கங்களை எழுதுக.
37. தற்போதைய சரக்கு என்பதை விவாதிக்க.
38. ஸ்டான்டப் இந்தியா என்றால் என்ன?
39. எப்பொழுது மாற்று இயக்குனர்களை நியமிக்கலாம் ?
40. பகராள் என்பவர் யார் ?

பகுதி - ஈ

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 7x5=35

41. மேலாண்மையின் முக்கியப் பணிகளை கூறி விளக்குக.

அ

இயக்குனரின் பல்வேறு வகைகளை சுருக்கமாக கூறு..

42. பணச்சந்தை மற்றும் மூலதனச் சந்தை இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளைத் தருக.

அ

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கான படிநிலைகளை விளக்குக. (ஏதேனும் 5)

43. செபியின் அதிகாரங்களை விவரி. (ஏதேனும் 5)

அ

காசோலையின் இயல்புகள் கூறி விளக்குக.

44. பயிற்சியின் நன்மைகளை விளக்குக.

அ

ஆட்சேர்ப்பு முறையில் உள்ள சம்பகால போக்குகளை விளக்குக.

45. மாநில ஆணையத்தின் ஒட்டு மொத்த செயல்திறனை விளக்குக.

அ

வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்குக.

46. தொழில் முனைவோரின் சிறப்பு இயல்புகள் யாவை ?

அ

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் நோக்கங்கள் யாவை ?

47. கடன் பத்திரங்களின் வகைகள் யாவை ?

அ

தாராளமயமாக்கல் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் தீமைகள் பற்றி விளக்குக.

வாழ்த்துகள்

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

நற்றமிழ் மாதிரி வினாத்தாள் - 2

பாடம் - வணிகவியல்
காலம் - 3 மணி நேரம்

வகுப்பு - 12
மதிப்பெண் - 90

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20x1=20
1. -----ல் நிர்வாக செயல்பாடுகளும் உள்ளடங்கியுள்ளது
அ. ஒருங்கிணைத்தல் ஆ.கட்டுப்படுத்துதல்
இ. பணிக்கமர்த்துதல் ஈ. ஒழுங்கமைத்தல்
2. தூய சில்லரை விற்பனையாளர் என அழைக்கப்படுவர்
அ) சந்தை உருவாக்குநர்கள் ஆ) நடவடிக்கை தரகர்கள்
இ) வியாபாரிகள் ஈ) முகவர்கள்
3. முதல் நிலைச்சந்தை ----- எனவும் அழைக்கப்படுகிறது
அ) இரண்டாம் நிலைச்சந்தை ஆ) பணச்சந்தை
இ) புதிய வெளியீடுகளுக்கான சந்தை ஈ) மறைமுகசந்தை
4. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ. 1990 ஆ.1992 இ.1998 ஈ. 1997
5. அழைப்பு பணச் சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு -----
உடன் அதிக நீர்மத் தன்மையை வழங்குகிறது.
அ) குறைந்த இலாபத் தன்மை ஆ) உயர் இலாபத்தன்மை
இ) வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை ஈ) நடுத்தர இலாபத் தன்மை
6. ----- இதுவே உலகின் பழமையான பங்குச் சந்தையாகும்.
அ) இலண்டன் பங்குச் சந்தை ஆ) பம்பாய் பங்குச் சந்தை
இ) தேசிய பங்குச் சந்தை ஈ) ஆம்ஸ்டர்டான் பங்குச் சந்தை
7. புதிய பொருளாதாரக் கொள்கை ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது _
(அ) 1980 (ஆ) 1991 (இ) 2013 (ஈ) 2015
8. செபியின் தலைமையகம் ----- ஆகும்.
அ) கல்கத்தா ஆ) மும்பை இ) சென்னை ஈ) தில்லி
9. விளம்பரம் என்பது ஒரு ----- ஆட்சேர்ப்பு வளமாகும்.
(அ) அக வளங்கள் (ஆ) புறவளங்கள்
(இ) முகவர் (ஈ) புறத் திறனீட்டல்
10. பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள்
மூலம் பயிற்சியை பெறும் முறை
(அ) தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை
(ஆ) புதுப்பிக்கும் பயிற்சி முறை (இ) பங்கேற்று நடத்தல் முறை
(ஈ) தொழிற் பயிற்சி முறை
11. கூற்று (A) - பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தரமான
மின்சார பொருட்களை மட்டுமே
தயாரிக்கின்றனர்.

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

காரணம் (R) - நுகர்வோர் தனது பட்டறிவுடன் ஐ.எஸ்.ஐ குறியீடு உள்ள மின்சார உபகரணங்களை பயன்படுத்துகின்றனர்.

அ) (A) மற்றும் (R) சரியானது , (R) , (A) ஐ விளக்கவில்லை.

ஆ) இரண்டும் சரி

இ) (A) மற்றும் (R) சரியானது , (R) , (A) ஐ விளக்குகின்றது.

ஈ) (A) மற்றும் (R) தவறானது , (R) , (A) ஐ விளக்குகின்றது

12. _____ உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமான மேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.

(அ) தனியார் (ஆ) பொது (இ) கார்ப்பரேஷன் (ஈ) MNC

13. ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள் _____ சூழல் ஆகும்.

அ) அக சிந்தனையாளர்

ஆ) புற நோக்கியாளர்

இ) சக மனிதர்கள்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

14. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியை சார்ந்தது ?

அ. கணக்கியல் பணி

ஆ. ஒருங்கிணைப்பு

இ. வாய்ப்பை கண்டறிதல்

ஈ. திட்டமிடல்

15. தவறான கூற்று எது ?

அ. மனித வளம் என்பது ஒரு கண்ணுக்கு புலனாகா சொத்து

ஆ. விளம்பரம் என்பது ஒரு புறவள ஆட்சேர்ப்பு வளமாகும்.

இ. சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் விற்பனையாளர்.

ஈ. மின் வர்த்தக கடையை ஆன்லைன் கடை எனவும் அழைக்கலாம்

16. அனைத்து இந்திய அரசாங்கங்களும் மின்னணு முறையில் கிடைக்கச் செய்ய, இந்திய பொருளாதாரத்தை நவீனமயமாக்க ___ முன் முயற்சி தொடங்கப்பட்டது.

அ) ஸ்டாண்ட் அப் இந்தியா

ஆ) ஸ்டாட்டப் இந்தியா

இ) டிஜிட்டல் இந்தியா

ஈ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

17. பொருத்தது.

(i) பண்டகச் சந்தை

- a. முடிவற்ற பொருட்கள்

(ii) தூய உலோகச் சந்தை

- b. வேளாண் பொருட்கள்

(iii) முதன்மைச் சந்தை

- c. உற்பத்திப் பொருட்கள்

(iv) இறுதி நிலைச் சந்தை

- d. தங்கம்

அ.) (i- c) (ii - d) (iii - a) (iv - b)

ஆ) (i - c) (ii - b) (iii - a) (iv - c)

இ) (i-c) (ii-d) (iii-b) (iv-a)

ஈ) (i-c) (ii-a) (iii-b) (iv-d)

18. தெளிவான தொழில் முனைவோரின் நோக்கம்

அ. சேவைபுரிதல்

ஆ. இலாபம் ஈட்டல்

இ. தகுநிலை எட்டுதல்

ஈ. ஆ மற்றும்

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

19. ஒரு நபரின் கருத்து மற்றும் எண்ணங்களின் வெளிப்பாட்டின் மூலம் நிறுமத்தை தோற்றுவித்தால் அவர் _____
 அ) இயக்குநர் ஆ) நிறும செயலாளர்
 இ) பதிவாளர் ஈ) தோற்றுவிப்பாளர்
20. ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்ற----- சதவீத பங்குணர்ர்கள் வாக்களிக்கவேண்டும்.
 அ) அனைத்து ஆ) 90% குறையாமல்
 இ) 75% குறையாமல் ஈ) 50% மேல்

பகுதி - ஆ

II. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.

வினா எண் 30 கட்டாய வினா

7x2=14

21. மேற்பார்வை வீச்செல்லை என்பதன் பொருள் யாது ?
22. தொழில் முனைவோருக்கு தேவைப்படும் இரண்டு விதமான நிதியைக் குறிப்பிடுக.
23. கடன் சந்தை என்றால் என்ன ?
24. செபியைப் பற்றி சிறு குறிப்பு தருக ?
25. மனித வள மேலாண்மை என்றால் என்ன ?
26. ஆட்சேர்ப்பு முறையில் வேட்டையாடுதல் என்றால் என்ன ?
27. சந்தையிடுகையாளர் வரைவிலக்கணம் தருக.
28. கலப்படத்திற்கு இரண்டு எடுத்துகாட்டு தருக.
29. முழு நேர இயக்குனர் என்பவர் யார் ?
30. இணைய வழி நேர்காணல் எந்த வகையான நேர்காணல் வகையைச் சார்ந்தது ? அதன் பயன் யாது ?

பகுதி - இ

III. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.

வினா எண் 40 கட்டாய வினா

7x3=21

31. பணிக்கமர்துதலின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறுக ?
32. பணச்சந்தையில் ஈடுபடும் பங்கேற்பாளர்கள் யாவர் ?
33. மான் மற்றும் முடவாத்து - விளக்குக
34. புறத்தோற்றமற்ற பத்திரங்கள் என்றால் என்ன ?
35. செயற்கைப் பற்றாக்குறை என்றால் என்ன ?
36. தேர்வுச் சோதனையின் வகைகள் யாவை ?
37. தாராளமயமாக்கல் என்றால் என்ன ?
38. தொழில் முனைவோரின் தோற்றுவிக்கும் பணிகளைக் கூறுக.
39. பங்குகளை முனைமத்தில் வெளியிடல் என்பது குறித்து நீவிர் அறிவது யாது?
40. சாதாரண தீர்மானம் தேவைப்படும் ஏதேனும் மூன்று செயல்பாடுகளை தருக.

பகுதி - ஈ

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 7x5=35

41. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி.

அ

ஏதேனும் ஐந்து அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தினை விளக்குக.

42. செபியின் பணிகளை விவரி (ஏதேனும் 5)

அ

காசோலை மற்றும் மாற்றுச்சீட்டினை வேறுபடுத்துக. (ஏதேனும் 5)

43. எல்பிஜி (LPG)யின் தாக்கத்தை விளக்குக.

அ

தனம் என்பவர் தொழில் ஒன்றினை துவங்க உள்ளார். இத்தொழில் துவங்கி நடத்துவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகள் குறித்து தனத்திற்கு விவரிக்க (ஏதேனும் 5)

44. நுகர்வோரின் பொறுப்புகள் யாவை ?

அ

சந்தையிடுகையின் பரிணாம வளர்ச்சி பற்றி விவரி.

45. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள புறவளங்களை விளக்குக.

அ

விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன?

46. பணிவழி பயிற்சிக்கும் பணி வழியற்ற பயிற்சி முறைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ?

அ

மனித வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குக.

47. பல்வேறு வகையான சோதனைகள் சுருக்கமாக விளக்குக.

அ

பங்குச் சந்தை பணிகளை விவரி ?

வாழ்த்துகள்

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

நற்றமிழ் மாதிரி வினாத்தாள் - 3

பாடம் - வணிகவியல் வகுப்பு - 12
காலம் - 3 மணி நேரம் மதிப்பெண் - 90

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20x1=20
1. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்
அ. ஃபோயல் ஆ. டேலர் இ. மேயோ ஈ. ஜேக்கப்
2. பின்வருவனவற்றுள் சரிபார்ப்பு செயல்பாடு எது ?
அ. திட்டமிடுதல் ஆ. ஒழுங்கமைத்தல்
இ. பணியமர்த்துதல் ஈ. கட்டுப்படுத்துதல்
3. நிதிச்சந்தை வணிக நிறுவனங்களுக்கு----- உதவுகிறது.
அ) நிதிகளை திரட்டுவதற்கு
ஆ) பணியாட்களை தேர்வு செய்வதற்கு
இ) விற்பனையை அதிகரிப்பதற்கு
ஈ) நிதித் தேவையை குறைப்பதற்கு
4. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ----- ஆவர்.
அ. தனிநபர் ஆ. நிறுமங்கள்
இ. நிதி நிறுவனங்கள் ஈ. மேலே உள்ள அனைத்தும்
5. இந்தியாவில் உள்ள பங்கு மாற்றகங்களின் எண்ணிக்கை
அ) 21 ஆ) 24 இ) 20 ஈ) 25
6. நம்பிக்கையற்ற ஊக வணிகர்கள் என்பவர்
அ) மான் ஆ) கரடி இ) காளை ஈ) வாத்து
7. திட்டமிடல் என்பது ----- செயல்பாடு ஆகும்.
அ. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ. பரவலான
இ. அ மற்றும் ஆ இரண்டும் ஈ. மேலே உள்ள ஏதுமில்லை
8. காரணம் கண்டறிந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
உறுதிப்படுத்துதல் (A) - ஒரு பிரபலமான மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்த திரு. சக்திவேல் அவர்கள் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
காரணம் (R) - அவர் பணிக்காலம் முடிந்தது , இந்த செயல் ஆட்சேர்ப்பிற்கு காரணமாக விளங்குகிறது.
அ) (A) மற்றும் (R) சரியானது , (R) , (A) ஐ விளக்கவில்லை.
ஆ) இரண்டும் சரி
இ) (A) மற்றும் (R) சரியானது , (R) , (A) ஐ விளக்குகின்றது.
ஈ) (A) மற்றும் (R) தவறானது , (R) , (A) ஐ விளக்குகின்றது.

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

9. உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.
 அ) பொருட்கள் ஆ) பரிவர்த்தனை
 இ) ஒழுங்குமுறை ஈ) காலம்
10. இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது
 அ) போர்டல் ஆ) சிபியு
 இ) மோடம் ஈ) வெப்நராங்
11. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
 அ. 01.01.1986 ஆ.01.04.1986
 இ.15.04.1987 ஈ. 15.04.1990
12. மாவட்ட மன்றத்தின் தலைவர் யார் ?
 அ) மாவட்ட நீதிபதி ஆ) உயர்நீதிமன்ற நீதிபதி
 இ) உச்ச நீதிமன்ற நீதிபதி ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமில்லை
13. ஜி.எஸ்.டி. என்பது _____, _____, _____
 அ) சரக்கு மற்றும் சமூக வரி ஆ) சரக்கு மற்றும் சேவை வரி
 இ) சரக்கு மற்றும் விற்பனை வரி ஈ) சரக்கு மற்றும் உத்திய வரி
14. புதிய பொருளாதாரக் கொள்கை --ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
 (அ) 1980 (ஆ) 1991 (இ) 2013 (ஈ) 2015
15. பொருத்துக.

பட்டியல் I			பட்டியல் II	
i	ஒப்பிய சரக்கு	1	உணரப்பட்ட சரக்கு	
ii	உறுதி செய்யப்பட்ட சரக்கு	2	கைவசம் இல்லாத சரக்கு	
iii	உறுதியிடா சரக்கு	3	அடையாளம் காட்டப்பட்டசரக்கு	
iv	எதிர்கால சரக்கு	4	இனம் காணப்படாத சரக்கு	

	i)	ii)	iii)	iv)
அ)	1	3	4	2
ஆ)	3	1	2	4
இ)	3	1	4	2
ஈ)	1	3	2	4

16. மாற்றுமுறை ஆவணச் சட்டம் 1881 பிரிவு 6 எதைப் பற்றி இயம்புகிறது ?
 அ. கடனூறுதிச் சீட்டு ஆ. மாற்றுச்சீட்டு
 இ. காசோலை ஈ மேற்கூறிய எதுவுமில்லை
17. கீழ் குறிப்பிட்டவைகளில் எது மேலாண் பணி அல்ல ?
 அ. திட்டமிடல் ஆ. சந்தையிடல்
 இ. அமைப்பாற்றல் ஈ. கட்டுப்பாடு காத்தல்
18. வணிக தொழில் முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி.
 அ. விற்பனை ஆ கழிவு இ. வாங்கல் ஈ. தயாரிப்பு

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

19. _____ இந்தியாவை உலகளாவிய வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 அ) டிஜிட்டல் இந்தியா ஆ) இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்
 இ) ஸ்டாட்டப் இந்தியா ஈ) வடிவமைப்பு இந்தியா
20. ஒரு தனியார் நிறுவனம் குறைந்தது ___ இயக்குனர்கள் இருக்க வேண்டும்
 அ) ஏழு ஆ) ஐந்து இ) மூன்று ஈ) இரண்டு

பகுதி - ஆ

II. **ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**

வினா எண் 30 கட்டாய வினா

7x2=14

21. திட்டமிடுதல் என்றால் என்ன ?
22. அரசுப் பத்திரங்கள் சந்தை என்றால் என்ன ?
23. இந்தியாவில் உள்ள ஏதேனும் 5 பங்குகளை பற்றி எழுதுக.
24. தரகர் என்று யாரை அழைக்கப்படுகிறார்கள் ?
25. பயிற்சி முறை என்றால் என்ன ?
26. மின் சந்தையிடுகை என்றால் என்ன ?
27. ஜான் F கென்னடி கூறிய நுகர்வோர் உரிமைகள் யாவை?
28. தெளிவான தொழில் முனைவோருக்கு உதாரணம் தருக.
29. டிஜிட்டல் இந்தியாவைப் பற்றி குறிப்பு வரைக.
30. N வரையறு நிறுவனம் ரூ. 10 முகமதிப்புடைய 1000 நேர்மை பங்குகளை ரூ. 2 முனைமத்தில் வெளியிட்டுள்ளது.
 i) N நிறுவனம் வெளியிட்டபங்குகள் எந்தவகையைச் சார்ந்தது.விளக்கு

பகுதி - இ

III. **ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**

வினா எண் 40 கட்டாய வினா

7x3=21

31. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக்கியத் தகவல் எவ்வாறு தெரிவிக்கப்படும் ?
32. பங்குச் சந்தையின் குறைபாடுகளை விவரி. (ஏதேனும் 3)
33. மனித வள மேலாண்மையின் வரைவிலக்கணம் தருக ?
34. மன அழுத்த நேர்காணல் என்றால் என்ன ?
35. தனியிடச்சந்தை பற்றி விளக்குக ?
36. தொழில் முனைவோர் மற்றும் மேலாளர் இவர்களை வேறுபடுத்திக் காட்டுக.
37. தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் பற்றி விவரி?

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

38. இரண்டு வகையான கீறல்களின் வரைபடத்தை வரைக.
39. சட்டமுறைக் கூட்டம் என்றால் என்ன ?
40. அ என்பவர் ஒரு அலைபேசியை ஆ க்கு விற்பனை செய்கிறார். அ என்பவர் அதை இ க்கு விற்பனை செய்கிறார். அ என்பவர் அதை ஈ க்கு விற்பனை செய்கிறார். ஆனால் ஆ மற்றும் இ விற்பனை செய்ததில் கழிவு அ க்கு உண்டு. இது எந்த வகை சந்தையிடல் எனக் கூறி விளக்குக.

பகுதி - ஈ

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 7x5=35

41. மேலாண்மையின் அடிப்படைக் கருத்துக்களை விவரி ?
அ
பங்குகளுக்கும் கடனீட்டுப் பத்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ? (ஏதேனும் 5)
42. அரசுப் பத்திரங்களின் இயல்புகளை விவரி
அ
விற்பனை ஒப்பந்தத்தின் அடிப்படை கூறுகளைக் கூறி விளக்குக.
43. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை ?
அ
மாற்றுச்சீட்டு மற்றும் கடனுறுதிச்சீட்டு வேறுபடுத்துக.
44. பல்வேறு வகையான சோதனைகளை சுருக்கமாக எழுதுக.
அ
வியாபாரத்தின் நுண்ணிய சூழல் காரணிகளை விளக்குக.
45. சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது? விவரி.
அ
நுகர்வோரின் பொறுப்புகள் யாவை ?
46. மூலதனச் சந்தையின் சிறப்பியல்புகளை விவாதிக்க.
அ
தொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.
47. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள அகவளங்களை விளக்குக.
அ
பல்வேறு வகையான நிதிச்சந்தைகளை விவரிக்க. (ஏதேனும் 5)

நற்றமிழ் பதிப்பகம்

எமது வெளியீடுகள் 2022-23

12

வணிகவியல் கையேடு
விலை எ. 60 மட்டுமே

11

வணிகவியல்
கணக்குப்பதிவியல் கையேடு
விலை எ. 65 மட்டுமே

அடுத்த வருட படைப்புகள் 2023 - 24

வகுப்பு	பாடம்	வழி	விலை
11	வணிகவியல் கணக்குப்பதிவியல்	தமிழ்	Soon
		ஆங்கிலம்	Soon
12	வணிகவியல் கணக்குப்பதிவியல்	தமிழ்	Soon
		ஆங்கிலம்	Soon
11 & 12	கணக்குப்பதிவியல் வினா வங்கி	தமிழ் ஆங்கிலம்	Soon

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

நற்றமிழ் மாதிரி வினாத்தாள் - 4

பாடம் - வணிகவியல்
காலம் - 3 மணி நேரம்

வகுப்பு - 12
மதிப்பெண் - 90

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20x1=20
1. மேலாண்மை என்பது ----- ன் செயல் ஆகும்.
அ. மேலாளர் ஆ. கீழ்ப்பணியாளர்.
இ. மேற்பார்வையாளர் ஈ. உயரதிகாரி
2. -----ன் உதவியுடன் இலக்குகள் அடையப்படுகின்றன.
அ. செயலாக்கமளித்தல் ஆ. கட்டுப்படுத்துதல்
இ. திட்டமிடுதல் ஈ. பணியமர்த்துதல்
3. குறியிலக்கு மேலாண்மையானது ----- என்பவரால்
அமெரிக்காவில் பிரபலப்படுத்தப்பட்டது.
அ. பேராசிரியர் ரெட்டின் அ. ஜார்ஜ் ஓடியோர்ன்
இ. ஹென்றி போயல் ஈ. எப்.டபிள்யு டெய்லர்
4. பணச்சந்தையில் முக்கிய பங்காற்றும் அமைப்பு -----
அ) வணிக வங்கி ஆ) இந்திய ரிசர்வ் வங்கி
இ) பாரத ஸ்டேட் வங்கி ஈ) மைய வங்கி
5. ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு ---
அ). சரியான நபர்கள் ஆ) சரியான நேரத்தில்
இ) சரியான செயல்களை செய்வதற்கு
ஈ) மேலே உள்ள அனைத்தும்
6. பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) களச் சந்தை ஆ) உள்ளூர் சந்தை
இ) பத்திரங்களின் சந்தை ஈ) தேசிய சந்தை
7. நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ---
ஆகும்
அ) அளவீடுகள் ஆ) விற்பனை அதிகப்படுத்துதல்
இ) பொறுப்புகள் ஈ) கடமைகள்
8. நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில்
நிறுவப்பட்டது
அ) 1960 ஆ) 1965 இ) 1967 ஈ) 1987
9. வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ----- காரணியாகும்
அ) கட்டுப்படுத்த முடியாது ஆ) கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது
இ) சமாளிக்க சூடியது ஈ) சமாளிக்க முடியாதது
10. மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
அ. 2 ஆ. 6 இ. 3 ஈ. 4

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

11. சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளை உள்ளடங்கியது ?
 அ. சரக்கிருப்பு ஆ. வர வேண்டிய பங்காதாயம்
 இ. பயிர் ஈ. தண்ணீர்
12. தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது ?
 அ. இடர் தாங்கி ஆ. புதுமை படைப்பவர்
 இ. ஊழியர் ஈ. அமைப்பாளர்
13. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோருக்குப் பொருந்தாது ?
 அ. பழமை பேணுவது ஆ. இடர் வெறுப்பது
 இ. ஐயப்படுவது ஈ. மாற்றிக் கொள்வது
14. புதிது புனைதல் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்க இந்திய அரசு _____ முயற்சிக்கிறது.
 அ) அடல் புதுமை புகுத்தல் திட்டம் (AIM)
 ஆ) பெண்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆதரவு (STEP)
 இ) விஞ்ஞான அடிப்படையில் அதிகாரமளித்தல் மற்றும் அபிவிருத்தி (SEED)
 ஈ) அடல் இன்புவேஷன் சென்டர்ஸ் (AIC)
15. கீழ்க்கண்ட பங்குகளில் எது முந்தைய பங்குதாரர்களின் துணை கொண்டு தனது நிறுமத்தின் முதலை உயர்த்த வெளியிடும் பங்கு
 அ) சாதாரணப் பங்குகள் ஆ) உரிமைப் பங்குகள்
 இ) முன்னுரிமைப் பங்குகள் ஈ) ஊக்கப் பங்குகள்
16. நிறுமச் சட்டப்படி இயக்குனர்கள் ___ மூலம் நியமிக்கப்பட வேண்டும்
 அ) மத்திய அரசு ஆ) நிறுமச் சட்ட வாரியம்
 இ) நிறுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் ஈ) இயக்குனர்கள் குழு
17. யார் ஒருவர் நிறுமத்தின் செயலாளராக முடியும்
 அ) தனி நபர் ஆ) கூட்டாண்மை நிறுமம்
 இ) கூட்டுறவு சங்கம் ஈ) தொழிற் சங்கம்
18. பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை --- பொழுது ஏற்படுகிறது.
 அ. நிறுவனத்திற்குள் உள்ளே வரும் இ. சம்பள பிரச்சனை
 ஆ. நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்
 ஈ. மேலே குறிப்பிட்ட ஏதுமில்லை
19. மூலதனச் சந்தையின் பங்கேற்பாளர் ---- ஆவர்.
 அ. தனிநபர் ஆ. நிறுமங்கள்
 இ. நிதி நிறுவனங்கள் ஈ. மேலே உள்ள அனைத்தும்

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

20. ஒரு தனியார் நிறுவனம் குறைந்தது ___ இயக்குனர்கள் இருக்க வேண்டும்

அ) ஏழு ஆ) ஐந்து இ) மூன்று ஈ) இரண்டு

பகுதி - ஆ

II. **ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**

வினா எண் 30 கட்டாய வினா

7x2=14

21. மேலாண்மையின் துணைப் பணிகளை பட்டியலிடுக ?
22. மூலதனச் சந்தை என்றால் என்ன ?
23. செபியின் இரண்டு நோக்கங்களை எழுதுக.
24. நுண்ணறிவு பரிசோதனை என்றால் என்ன ?
25. ஒழுங்குமுறை சந்தை என்றால் என்ன?
26. வாங்குவோர் ஜாக்கிரதை என்றால் என்ன ?
27. குறை தீர்ப்பு குறிப்பு வரைக.
28. தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
29. காசோலை என்றால் என்ன ?
30. "வாக்கெடுப்பு" என்றால் என்ன ?

பகுதி - இ

III. **ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.**

வினா எண் 40 கட்டாய வினா

7x3=21

31. டேலரின் மேலாண்மைத் தத்துவங்கள் யாவை ?
32. கருவுல இரசீதின் வகைகளை விவரி ?
33. ஆட்சேர்ப்பு முறையில் கோரப்படாத விண்ணப்பங்கள் என்றால் என்ன ?
34. அடைவுச் சோதனை குறித்து நீவிர் அறிவது யாது.
35. காலத்தின் அடிப்படையில் சந்தையினை எப்படி வகைப்படுத்துவாம்?
36. ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பாதுகாப்பு உரிமைகள் பற்றி நீவிர் அறிவது என்ன?
37. புதிய பொருளாதார கொள்கை பற்றி சிறு குறிப்பு வரைக.
38. நிழல் இயக்குனர் என்று யாரை அழைக்கிறோம் ?
39. மின் சந்தையிடுதலின் நோக்கங்கள் யாவை?
40. பின்வருவனவற்றிக்கு விரிவாக்கம் தருக 1. STEP 2. JAM 3. SEED

பகுதி - ஈ

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 7x5=35

41. நவீன மேலாண்மைக் கோட்பாடுகளை விவரி ?

அ

ஆட்சேர்ப்பு முறைக்கும் தேர்ந்தெடுத்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தருக.

42. பயிற்சியின் பல்வேறு முறைகளை விவரி.

அ

பணிசார் தொழில் முனைவோரின் தன்மையை விவரி.

43. குறியிலக்கு மேலாண்மையின் முக்கிய நன்மைகள் யாவை ?

அ

நுகர்வோர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் ?

44. பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான நேர்க்காணலின் வகைகளை விளக்குக.

அ

வியாபாரத்தின் வாணிப சூழல் காரணிகளை விளக்குக.

45. முதல் நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தருக.

அ

நுகர்வோரின் கடமைகளை விளக்குக ?

46. மனித வளத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.

அ

தொழில் முனைவோர் மற்றும் அகதொழில் முனைவோர் இவர்களை வேறுபடுத்துக.

47. பலவகையான நிறும கூட்டங்களை விளக்கு.

அ

நிபந்தனை மற்றும் நம்புறுதிகளை வேறுபடுத்துக.

நற்றமிழ் மாதிரி வினாத்தாள் - 5

பாடம் - வணிகவியல்

வகுப்பு - 12

காலம் - 3 மணி நேரம்

மதிப்பெண் - 90

பகுதி - அ

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 20x1=20
1. மேலாண்மை என்பது ஒரு ----
 அ. கலை ஆ. அறிவியல்
 இ. கலை மற்றும் அறிவியல் ஈ. கலை அல்லது அறிவியல்
2. மேலாண்மை செயல்பாடுகளில் முதன்மையானது எது ?
 அ. புதுமைப்படுத்துதல் ஆ. கட்டுப்படுத்துதல்
 இ. திட்டமிடுதல் ஈ. முடிவெடுத்தல்
3. உடனடிச் சந்தை என்பது நிதிக் கருவிகளை விநியோகம் செய்வதும் மற்றும் ரொக்கம் செலுத்துவதும் -----நடைபெறும் ஒரு சந்தை ஆகும்.
 அ) உடனடியாக ஆ) எதிர்காலத்தில்
 இ) நிலையானது ஈ) ஒரு மாதத்திற்கு பின்னர்
4. நம்பிக்கையற்ற ஊக வணிகர்கள் என்பவர்
 அ) மாண் ஆ) கரடி இ) காளை ஈ) வாத்து
5. செபியின் தலைமையகம் ----- ஆகும்.
 அ) கல்கத்தா ஆ) மும்பை இ) சென்னை ஈ) தில்லி
6. மனித வள மேலாண்மை ---- உறவினை நிர்ணயிக்கிறது.
 அ. அக, புற ஆ. முதலாளி, தொழிலாளி
 இ. உரிமையாளர், வேலைக்காரன் ஈ. முதல்வர், முகவர்
7. தேர்வு பொதுவாக ஒரு ---- செயலாக கருதப்படுகிறது.
 அ) நேர்மறை ஆ) எதிர்மறை
 இ) இயற்கை ஈ) இவை எதுவும் இல்லை
8. ----- ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.
 (அ) பயிற்சி (ஆ) வேலை பகுப்பாய்வு
 (இ) தேர்வு (ஈ) ஆட்சேர்ப்பு
9. சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?
 அ) வாடிக்கையாளர் ஆ) விற்பனையாளர்
 இ) மொத்த விற்பனையாளர் ஈ) சில்லறை விற்பனையாளர்.
10. நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு
 அ. 1960 ஆ. 1957 இ. 1954 ஈ. 1958
11. நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ----
 அ) அதிகமான இலாபம் ஆ) குறைவான இலாபம்
 இ) நுகர்வோர் திருப்தி ஈ) சமுதாயத்திற்கு சேவை

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

12. மாவட்ட மன்றத்தின் தலைவர் யார் ?
 அ) மாவட்ட நீதிபதி ஆ) உயர்நீதிமன்ற நீதிபதி
 இ) உச்ச நீதிமன்ற நீதிபதி ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவுமில்லை
13. பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது --- ஆகும்.
 (அ) தாராளமயமாக்கல் (ஆ) தனியார் மயமாக்கல்
 (இ) உலக மயமாக்கல் (ஈ) பொது நிறுவனம்
14. விற்பனை ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
 அ. வாங்குனர் ஆ. விற்பவர்
 இ. வாடகைக்கு எடுப்பவர் ஈ. அனுப்பப் பெற்றவர்
15. கீழ் குறிப்பிட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை ?
 அ. துணிகர உணர்வு ஆ. நெளிவு சுளிவு
 இ. தன்னம்பிக்கை ஈ. அனைத்தும்
16. கூட்டுப்பங்கு தொழில் முனைவோரின் வேறு பெயர்.
 அ. அகத்தொழில் முனைவோர் ஆ. தோற்றுவிப்பாளர்
 இ. மேலாளர் ஈ. பங்குநர்
17. முந்தைய பங்குதாரர்களுக்கு பங்குகளின் விலையை குறைத்து அவர்களுக்கு சாதகமாக வழங்குவது -----
 அ) ஊக்கப் பங்குகள் ஆ) சாதாரணப் பங்குகள்
 இ) உரிமைப் பங்குகள் ஈ) முன்னுரிமைப் பங்குகள்
18. ஒரு பொது நிறுவனத்தில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூபாய்----- அல்லது அதற்கு மேல் இருக்கும் பொழுது சிறிய பங்குதாரர்களால் இயக்குனர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
 அ) ₹ 1 கோடி ரூபாய் ஆ) ₹ 3 கோடி ரூபாய்
 இ) ₹ 5 கோடி ரூபாய் ஈ) ₹ 7 கோடி ரூபாய்
19. இயக்குனர் நிறுவனத்தின் பணத்திற்கு ---- ஆகிறார்கள்.
 அ) வங்கியாளர் ஆ) பங்குதாரர்கள்
 இ) முகவர் ஈ) பொறுப்பாண்மையாளர்கள்
20. யார் ஒருவர் நிறுவனத்தின் செயலாளராக முடியும்
 அ) தனி நபர் ஆ) கூட்டாண்மை நிறுவனம்
 இ) கூட்டுறவு சங்கம் ஈ) தொழிற் சங்கம்

பகுதி - ஆ

நற்றமிழ் பதிப்பகம்/+2 வணிகவியல் வினா வங்கி

II. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.

வினா எண் 30 கட்டாய வினா

7x2=14

21. மேலாண்மைக் கருவிகளைப் பட்டியலிடுக.
22. உடனடிச் சந்தை என்றால் என்ன ?
23. ஆட்சேர்ப்பின் பொருள் தருக.
24. பயிற்சி முறை என்றால் என்ன ?
25. சந்தை என்றால் என்ன ?
26. மறைமுக சந்தையிடுதல் என்றால் என்ன ?
27. "விற்பனையாளர் ஜாக்கிரதை" என்றால் என்ன ?
28. சரக்கு விற்பனை ஒப்பந்தம் என்றால் என்ன?
29. மாற்றுமுறை ஆவணம் என்றால் என்ன?
30. "கூட்டம்" என்றால் என்ன ?

பகுதி - இ

III. ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளி.

வினா எண் 40 கட்டாய வினா

7x3=21

31. மேலாண்மை வரைவிலக்கணம் தருக.
32. மூலதனச் சந்தையின் பல்வேறு வகைகள் என்ன ? விளக்குக
33. மின் சந்தையிடுதலின் நன்மைகளை விவரி ?
34. பல்வேறு வகையான முன்னுரிமைப் பங்குகளை சுருக்கமாகக் கூறுக.
35. முதல் இயக்குநர் என்றால் என்ன ?
36. சிறப்பு தீர்மானம் என்றால் என்ன ?
37. நிவாரணத்திற்கான உரிமைகள் பற்றி நீவிர் அறிந்தது என்ன?
38. பணியிடத்தை ஒத்தயிடுதலில் பயிற்சி முறை என்றால் என்ன ?
39. இரண்டாம் நிலைச் சந்தை - சிறு குறிப்பு வரைக.
40. மேலாண்மையின் முதன்மைப் பணிகளைப் பட்டியலிடுக.

பகுதி - ஈ

IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 7x5=35

41. மேலாண்மையின் பல்வேறு பணிகளை விளக்குக ? (ஏதேனும் 5)

அ

பலவகையான திறந்த மற்றும் இரகசிய வகையில் செய்யப்படும் வாக்கெடுப்பு முறைகளை விளக்குக

42. நவீன சந்தையிடுதலில் ஏதேனும் இரண்டு முறைகளை விளக்குக.

அ

பணச்சந்தையின் சிறப்பியல்புகளை விவரி.

43. விதிவிலக்கு மேலாண்மையின் நன்மைகள் என்ன ? (ஏதேனும் 5)

அ

பங்குச் சந்தை பணிகளை விவரி ?

44. மனித வள மேலாண்மையின் செயல் பணிகளை விவரி.

அ

வியாபாரத்தின் பரந்த சூழலின் பங்கு பற்றி விளக்குக.

45. பொருளாதார அடிப்படையில் சந்தைகள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது ?

அ

சந்தையிடுகை கலவையின் கூறுகளை குறிப்பிடுக ?

46. தேசிய ஆணையத்தின் ஒட்டு மொத்த பணிகளை விரிவாக விளக்கு

அ

செல்தகு மேலெழுத்தின் அடிப்படைக் கூறுகளை கூறுக.

47. பலவகையான நிறும கூட்டங்களை விளக்கு.

அ

நிர்வாகத்தில் முக்கிய நிர்வாக அதிகாரிகள் (KMP) என்பவர் யார் ?

நற்றமிழ் பதிப்பகம்

எமது வெளியீடுகள் 2022-23

12

வணிகவியல் கையேடு
விலை ரூ. 60 மட்டுமே

11

வணிகவியல்
கணக்குப்பதிவியல் கையேடு
விலை ரூ. 65 மட்டுமே

அடுத்த வருட படைப்புகள் 2023 - 24

வகுப்பு	பாடம்	வழி	விலை
11	வணிகவியல் ஈ கணக்குப்பதிவியல்	தமிழ்	Soon
		ஆங்கிலம்	Soon
12	வணிகவியல் ஈ கணக்குப்பதிவியல்	தமிழ்	Soon
		ஆங்கிலம்	Soon
11 ஈ 12	கணக்குப்பதிவியல் வினா வங்கி	தமிழ் ஆங்கிலம்	Soon

தொடர்புக்கு
நற்றமிழ் பதிப்பகம்

சேலம் - 636010

9488270034 - 8667445461

To Follow us on Social Medias

You tube - [G.P.Teach](#)



Web Site - [tamilkalvii.blogspot](#)

